

மாதிரி வினாத்தாள்
கூட்டாண்மைக் கணக்குகள் - விலகல் - பகுதி I
12th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

I. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

II. நிலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.

Time : 01:30:00 Hrs

Total Marks : 100

5 x 1 = 5

பகுதி - அ

- 1) விலகும் கூட்டாளிக்குரிய தொகை உடனே செலுத்தப்படும் அல்லது அவருக்குச் சேர வேண்டிய தொகை அவர் நிறுவனத்திற்குக் ----- கொடுத்ததாகக் கொள்ளப்படும்.
- 2) கூட்டாளிகள் விலகும்பொழுது, தொடரும் கூட்டாளிகள் ----- பெறுகின்றனர்.
- 3) பொறுப்புகளின் மதிப்பு குறைவது ----- இனமாகும்.
- 4) கூட்டாளி விலகலின்பொழுது நற்பெயர் மதிப்பேற்றம் அனைத்துக் கூட்டாளிகளின் முதல் கணக்குகளில் ----- பக்கம் மாற்றப்படும்.
- 5) கூட்டாளி விலகலின்பொழுது, சொத்துக்களையும், பொறுப்புகளையும், மறுமதிப்பீடு செய்ததால் நேர்ந்த இலாபம் அனைத்துக் கூட்டாளிகளின் முதல் கணக்குகளில் ----- பக்கம் மாற்றப்படும்.

பகுதி - ஆ

5 x 5 = 25

- 6) கூட்டாளி ஒருவர் விலகுதல் என்றால் என்ன ?
- 7) வெளிச்செல் கூட்டாளி என்பவர் யார் ?
- 8) நிறுவனத்திலிருந்து கூட்டாளி ஒருவர் எப்படி விலக முடியும் ?
- 9) விலகலின் பொழுது, புதிய இலாபப் பகிர்வு விகிதம் என்பது என்ன ?
- 10) ஆதாய விகிதம் என்றால் என்ன ?

பகுதி - இ

4 x 12 = 48

- 11) கூட்டாளி ஒருவர் விலகும் பொழுது, கூட்டாண்மையின் சொத்துக்களையும் பொறுப்புகளையும் மறுமதிப்பீடு செய்வதன் பதிவுகள் யாவை ?
- 12) வெளிச் செல்லும் கூட்டாளிக்குச் சேரவேண்டிய தொகையை எவ்வாறு தீர்ப்பாய் ?
- 13) A, B, C என்ற கூட்டாளிகளின் பழைய இலாபப் பகிர்வு விகிதம் 4 : 3 : 2. பின்வரும் தும்நிலைகளில் புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் ஆதாய விகிதம் கணக்கிடுக. (அ) A விலகினால் (ஆ) B விலகினால் (இ) C விலகினால்
- 14) A, B, C என்ற கூட்டாளிகள் 4 : 3 : 2 எனும் விகிதத்தில் இலாபப் பகிர்ந்து வந்தனர். C விலகினார். பின்வரும் தருணங்களில் அவர்களின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் ஆதாய விகிதம் என்னவாக இருக்கும் ? (அ) C யின் பங்கை A யும், B யும் சமமாக எடுத்துக் கொள்வது (ஆ) C யின் பங்கை A, B இருவரும் பழைய இலாப விகிதத்தில் எடுத்துக் கொள்வது (இ) C யின் பங்கை A, B இருவரும் 2 : 1 எனும் விகிதத்தில் எடுத்துக் கொள்வது (ஈ) C யின் பங்கை A முழுவதும் எடுத்துக் கொள்வது

பகுதி - ஈ

1 x 20 = 20

- 15) குமுதா, குழலி, கோதை என்ற கூட்டாளிகள் 6:2:2 எனும் விகிதத்தில் இலாப, நட்டங்கள் பகிர்ந்து வந்தனர். அவர்களுடைய 30.6.2004 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்	ரூ	சொத்துக்கள்	ரூ
பற்பல கடனீந்தோர்	8,000	கையிருப்பு ரொக்கம்	3,000
காப்பு நிதி	30,000	வங்கியிருப்பு ரொக்கம்	5,000
முதல் கணக்குகள் :		பற்பல கடனாளிகள்	45,000
குமுதா :	70,000	சரக்கிருப்பு	35,000
குழலி :	50,000	இயந்திரம்	30,000
கோதை :	30,000	கட்டடம்	70,000
	1,88,000		1,88,000

1.7.2004 அன்று பின்வரும் பகிர்வுகளுக்கு உடன் பட்டு நிறுவனத்திலிருந்து கோதை விலகினார்.

(அ) பற்பல கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாகுக.

(ஆ) சரக்கிருப்பு மீது 5%, இயந்திரத்தின் மதிப்பு மீது 10% தேய்மானம் நீக்குக.

(இ) கட்டடத்தின் மதிப்பு ரூ. 75,000 ஆக மதிப்பீடுக.

மறுமதிப்பீட்டுக் கணக்கு, முதல் கணக்குகள் மற்றும் புதிய கூட்டாண்மையின் இருப்பு நிலைக் குறிப்பு ஆகியவற்றைத் தயார் செய்க.
